

நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த்-இலிருந்துவரும் 2021 செப்டம்பர் 21-க்கான கோவிட்-19 பற்றிய முக்கிய குறிப்புகள்

- ▶ தடுப்பூசியின் விகிதத்தைப் பொறுத்தவரை, ஒற்றை மருந்தளவைப் பெறுவதில் 82.5%-ஐயும், இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்வதில் 53%- ஐயும், நியூ சவுத் வேல்ஸ் தற்போது எட்டியுள்ளது. எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உங்களது பங்களிப்பைச் செய்துவரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் தடுப்பூசிக்கு இன்றே [nsw.gov.au](https://www.nsw.gov.au)-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,022 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். துரதிஷ்டவசமாக, பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ ட்வீட் (Tweed), பைரன் பே (Byron Bay) மற்றும் கெம்ப்சி (Kempsey) பகுதிகளில் நோய்த்தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணி முதல் ஏழு நாட்களுக்கு, இந்த உள்ளூர் அரசாங்கப் பகுதிகள் (LGAs) பொதுமுடக்கத்திற்கு உள்ளாகும். குடியிருப்பாளர்களைத் தயவுசெய்து இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும், பரிசோதனையை மேற்கொண்டு, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ இன்று மதியத்திலிருந்து, 18 வயதுக்குட்பட்ட, அத்துடன் வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான மற்றும் நியூ சவுத் வேல்ஸ் முழுவதுமுள்ள கவலைக்கிடமான இடங்களில் வசிக்கும் நபர்கள், மூன்று நண்பர்கள் வரையிலான ஒரு சமூக வட்டத்தை (bubble) உருவாக்க முடியும், அத்துடன் விளையாட்டு மற்றும் செயற்பாடுகளிற்காக ஒருவருக்கொருவர் அவர்களின் வீடுகளுக்குச் சென்றுவர முடியும்:
 - ஒவ்வொரு பிள்ளையும் தனது வீட்டுக்கு இரண்டு நண்பர்களை வரவழைக்கலாம். குறித்த இரண்டு நண்பர்களும் எப்போதும் ஒரே மாதிரியானவர்களாக இருக்கவேண்டும்,
 - சம்பந்தப்பட்ட அனைத்து வீடுகளிலும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றிருக்கவேண்டும்,
 - குறித்த நண்பர்கள், ஒருவருக்கொருவர் 5 கி.மீ. தூரத்திற்குள் அல்லது ஒரே உள்ளூர் அரசாங்கப் பகுதியில்தான் கட்டாயம் வசிக்க வேண்டும், மற்றும்
 - பெற்றோர்கள்/பராமரிப்பாளர்கள் பிள்ளைகளைக் கூட்டிவந்து இறக்கிவிடுவார்கள் என்றால், அவர்கள் மற்ற பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களுடன் கூடிப் பேசிப்பழக்கக் கூடாது.

- ▶ நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்னும் பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில்தான் உள்ளது, ஆனால் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதங்கள் அதிகரிப்பதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. கிரீனேக்கர் (Greenacre), கில்ட்ஃபோர்ட் (Guildford), பாங்க்ஸ்டவுன் (Bankstown), ரீவ்ஸ்பி (Revesby), மெரிலாண்ட்ஸ் (Merrylands), ஃபேர்ஃபீல்ட் (Fairfield), லிவர்பூல் (Liverpool), கொண்டெல் பார்க் (Condell Park), ஓபர்ன் (Auburn) மற்றும் பிளாக்டவுன் (Blacktown) ஆகியவையே கவலைக்கிடமான பகுதிகள் ஆகும். இந்தப் பகுதிகளில் உள்ள சமூகங்களை விழிப்புடன் இருக்குமாறும், பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறும், அவர்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
- ▶ வீட்டிலேயே தங்கியிருக்கும் விதிகளுடன் கூடிய ஒரு பகுதியில் இருந்து, கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத ஒரு பகுதிக்கு நீங்கள் பயணம் செய்தால், நீங்கள் தொடர்ந்தும் வீட்டிலேயே தங்கியிருக்கும் விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, மீண்டும் சமூகத்திற்குள் பிரவேசிப்பது குறித்து நாம் அனைவரும் பாதுகாப்பாக உணருவதற்கு உதவும்.